

மாவட்ட நலவாழ்வு சங்கம், தூத்துக்குடி மாவட்டம்			
ஒப்பந்த சுகாதார ஆய்வாளர் நிலை-II (ஆண்) பணியிடத்திற்கான விண்ணப்பப் படிவம்			
1	விண்ணப்பத்தாரர் பெயர் (தமிழில்)		Passport Size Photo
2	விண்ணப்பத்தாரர் பெயர் (ஆங்கிலத்தில்)		
3	தகப்பனார்/கணவர் பெயர்		
4	தற்காலிக முகவரி		
5	நிரந்தர முகவரி (முகவரி உறுதிப்படுத்துவதற்கு ஏதாவது ஒரு அத்தாட்சி சான்று இணைக்கப்பட வேண்டும்)		
6	பிறந்த தேதி/வயது		
7	சாதி/மதம்		
8	தாய்மொழி/ தமிழில் தேர்ச்சி		
9	அலைபேசி எண்/ மின்னஞ்சல்		
10	கல்வித் தகுதி விவரம்: 1) 12-ஆம் வகுப்பு தேர்ச்சி (உயிரியல் அல்லது தாவரவியல் மற்றும் விலங்கியல் பாடம்) 2) பத்தாம் வகுப்பில் தமிழை மொழிப் பாடமாக கொண்டு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் 3) இரண்டு வருட பல்நோக்கு சுகாதார பணியாளர் / சுகாதார ஆய்வாளர் / துப்புரவு ஆய்வாளர் கல்வித் தகுதி கண்டிப்பாக அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.		
11	12-ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண் மற்றும் சதவிகிதம்	மதிப்பெண் சதவிகிதம்	
12	முன்னுரிமை ஏதும் இருப்பின் அதன் விவரம்		
13	Covid 19 பெருந்தொற்று காலத்தில் அரசு அலுவலகங்களில் கோவிட் வார்டுகளில் பணியாற்றி இருப்பின் பணியாற்றிய விவரம் (மொத்தம் எத்தனை மாதம், நாட்கள் குறிப்பிடவும்)	எந்த தேதி முதல் தேதி வரைமொத்த பணியாற்றிய மாதம் மற்றும் நாட்கள்	எந்த
			விண்ணப்பதாரர் கையொப்பம்

இணைக்கப்பட வேண்டிய சான்றுகளின் நகல்கள்:

1. SSLC Mark Sheet
2. HSC Mark Sheet
3. இரண்டு வருட பல்நோக்கு சுகாதார பணியாளர் (ஆண்)/ சுகாதார ஆய்வாளர் / துப்புரவு ஆய்வாளர் கல்வித்தகுதி கண்டிப்பாக அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் பெறப்பட்ட சான்று
4. சுகாதார ஆய்வாளர் கல்வி தகுதிக்கு பிறகு பணியாற்றியதற்கான முன் அனுபவ சான்று
5. முகவரிக்கான ஆதாரம் (ஆதார் கார்டு அல்லது இருப்பிட சான்று)
6. நன்னடத்தை சான்று (முன்னு மாதங்களுக்குள் அ அல்லது ஆ பிரிவு அரசு அலுவலரிடம் பெற்ற சான்று)
7. கடைசியாக படித்த கல்வி நிறுவனத்தில் பெற்ற நன்னடத்தை சான்று
8. அரசு கொரோனா-19 வார்டில் பணியாற்றி இருப்பின் அத்துறையின் மாவட்ட அலுவலரிடம் பெற்ற சான்று.
9. முன்னுரிமை இருப்பின் அதற்கான சான்று. (மாற்று திறனாளியாக இருப்பின் வட்டார மருத்துவ அலுவலர்/மாவட்ட மற்றும் தாலுகா தலைமை மருத்துவமனையில் தலைமை மருத்துவ அலுவலரிடமிருந்து இயலாமையின் சதவீதத்துடன் ஒதுக்கப்பட்ட கடமைகளை நிறைவேற்றுவதற்கு போதுமான தகுதி உள்ளவர் என்பதற்கான சான்று)

DISTRICT HEALTH SOCIETY – THOOTHUKUDI DISTRICT
APPLICATION FOR THE POST TECHNICAL COORDINATOR -IT CONTRACT
BASIS

Name of the post: Technical coordinator -IT

[Affix recent
passport size
colour
photograph]

1	Name (in capital letters)	
2	Father / Husband Name	
3	Gender	Male / Female / Transgender
4	Date of birth (with proof)	
5	Age	
6	Community	
7	Educational Qualification (with certificate & Mark sheets)	
8	Aadhaar No	
9	Are you a person belonging to Special Category? Differently abled person / Destitute Women / Widow / Ex-Service Men [mention Yes / No]	
10	Contact Phone No	
11	Mail ID	
12	Add Previous experience if any	
13	Permanent Address	
14	Present Address	

I attest that the information stated is true to the best of my knowledge.

Signature with Date

Place:

Date:

Note:

Applicant should submit the application with recently taken passport size photo and self-attested Xerox copies of all the above mentioned documents.

DISTRICT HEALTH SOCIETY – THOOTHUKUDI DISTRICT
APPLICATION FOR THE POST MLHP CONTRACT BASIS

Name of the post: MLHP

[Affix recent
passport size
colour
photograph]

1	Name (in capital letters)	
2	Father / Husband Name	
3	Gender	Male / Female / Transgender
4	Date of birth (with proof)	
5	Age	
6	Community	
7	Educational Qualification (with certificate & Mark sheets)	
8	Aadhaar No	
9	Are you a person belonging to Special Category? Differently abled person / Destitute Women / Widow / Ex-Service Men [mention Yes / No]	
10	Contact Phone No	
11	Mail ID	
12	Add Previous experience if any	
13	Permanent Address	
14	Present Address	

I attest that the information stated is true to the best of my knowledge.

Signature with Date

Place:

Date:

Note:

Applicant should submit the application with recently taken passport size photo and self-attested Xerox copies of all the above mentioned documents.

மாவட்ட நலவாழ்வு சங்கம், தூத்துக்குடி மாவட்டம்			
ஒப்பந்த பல்நோக்கு பணியாளர் பணியிடத்திற்கான விண்ணப்பப் படிவம்			
1	விண்ணப்பத்தாரர் பெயர் (தமிழில்)		Passport Size Photo
2	விண்ணப்பத்தாரர் பெயர் (ஆங்கிலத்தில்)		
3	தகப்பனார்/கணவர் பெயர்		
4	தற்காலிக முகவரி		
5	நிரந்தர முகவரி (முகவரி உறுதிப்படுத்துவதற்கு ஏதாவது ஒரு அத்தாட்சி சான்று இணைக்கப்பட வேண்டும்)		
6	பிறந்த தேதி/வயது		
7	சாதி/மதம்		
8	தாய்மொழி/ தமிழில் தேர்ச்சி		
9	அலைபேசி எண்/ மின்னஞ்சல்		
10	கல்வித் தகுதி விவரம்: 8-ஆம் வகுப்பு தேர்ச்சி		
11	முன்னுரிமை ஏதும் இருப்பின் அதன் விவரம்		
12	முன் அனுபவம் இருப்பின் அதன் விவரம்		

நாள்:

விண்ணப்பதாரர் கையொப்பம்

இணைக்கப்பட வேண்டிய சான்றுகளின் நகல்கள்:

1. கல்வித்தகுதி சான்று
2. முகவரிக்கான ஆதாரம் (ஆதார் கார்டு அல்லது இருப்பிட சான்று)
3. முன் அனுபவ சான்று
4. முன்னுரிமை இருப்பின் அதற்கான சான்று. (மாற்று திறனாளியாக இருப்பின் வட்டார மருத்துவ அலுவலர்/மாவட்ட மற்றும் தாலுகா தலைமை மருத்துவமனையில் தலைமை மருத்துவ அலுவலரிடமிருந்து இயலாமையின் சதவீதத்துடன் ஒதுக்கப்பட்ட கடமைகளை நிறைவேற்றுவதற்கு போதுமான தகுதி உள்ளவர் என்பதற்கான சான்று)

மாவட்ட நலவாழ்வு சங்கம், தூத்துக்குடி மாவட்டம்			
ஒப்பந்த பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் பணியிடத்திற்கான விண்ணப்பப் படிவம்			
1	விண்ணப்பத்தாரர் பெயர் (தமிழில்)		Passport Size Photo
2	விண்ணப்பத்தாரர் பெயர் (ஆங்கிலத்தில்)		
3	தகப்பனார்/கணவர் பெயர்		
4	தற்காலிக முகவரி		
5	நிரந்தர முகவரி (முகவரி உறுதிப்படுத்துவதற்கு ஏதாவது ஒரு அத்தாட்சி சான்று இணைக்கப்பட வேண்டும்)		
6	பிறந்த தேதி/வயது		
7	சாதி/மதம்		
8	தாய்மொழி/ தமிழில் தேர்ச்சி		
9	அலைபேசி எண்/ மின்னஞ்சல்		
10	கல்வித் தகுதி விவரம்: 8-ஆம் வகுப்பு தேர்ச்சி		
11	முன்னுரிமை ஏதும் இருப்பின் அதன் விவரம்		
12	முன் அனுபவம் இருப்பின் அதன் விவரம்		

நாள்:

விண்ணப்பதாரர் கையொப்பம்

இணைக்கப்பட வேண்டிய சான்றுகளின் நகல்கள்:

1. கல்வித்தகுதி சான்று
2. முகவரிக்கான ஆதாரம் (ஆதார் கார்டு அல்லது இருப்பிட சான்று)
3. முன் அனுபவ சான்று
4. முன்னுரிமை இருப்பின் அதற்கான சான்று. (மாற்று திறனாளியாக இருப்பின் வட்டார மருத்துவ அலுவலர்/மாவட்ட மற்றும் தாலுகா தலைமை மருத்துவமனையில் தலைமை மருத்துவ அலுவலரிடமிருந்து இயலாமையின் சதவீதத்துடன் ஒதுக்கப்பட்ட கடமைகளை நிறைவேற்றுவதற்கு போதுமான தகுதி உள்ளவர் என்பதற்கான சான்று)

DISTRICT HEALTH SOCIETY – THOOTHUKUDI DISTRICT
APPLICATION FOR THE POST AUDIOLOGIST AND SPEECH THERAPIST
CONTRACT BASIS

Name of the post: Audiologist and Speech Therapist

[Affix recent
passport size
colour
photograph]

1	Name (in capital letters)	
2	Father / Husband Name	
3	Gender	Male / Female / Transgender
4	Date of birth (with proof)	
5	Age	
6	Community	
7	Educational Qualification (with certificate & Mark sheets)	
8	Aadhaar No	
9	Are you a person belonging to Special Category? Differently abled person / Destitute Women / Widow / Ex-Service Men [mention Yes / No]	
10	Contact Phone No	
11	Mail ID	
12	Add Previous experience if any	
13	Permanent Address	
14	Present Address	

I attest that the information stated is true to the best of my knowledge.

Signature with Date

Place:

Date:

Note:

Applicant should submit the application with recently taken passport size photo and self-attested Xerox copies of all the above mentioned documents.

DISTRICT HEALTH SOCIETY – THOOTHUKUDI DISTRICT
APPLICATION FOR THE POST RADIOGRAPHER CONTRACT BASIS

Name of the post: Radiographer

[Affix recent
passport size
colour
photograph]

1	Name (in capital letters)	
2	Father / Husband Name	
3	Gender	Male / Female / Transgender
4	Date of birth (with proof)	
5	Age	
6	Community	
7	Educational Qualification (with certificate & Mark sheets)	
8	Aadhaar No	
9	Are you a person belonging to Special Category? Differently abled person / Destitute Women / Widow / Ex-Service Men [mention Yes / No]	
10	Contact Phone No	
11	Mail ID	
12	Add Previous experience if any	
13	Permanent Address	
14	Present Address	

I attest that the information stated is true to the best of my knowledge.

Signature with Date

Place:

Date:

Note:

Applicant should submit the application with recently taken passport size photo and self-attested Xerox copies of all the above mentioned documents.

DISTRICT HEALTH SOCIETY – THOOTHUKUDI DISTRICT
APPLICATION FOR THE POST ACCOUNT ASSISTANT CONTRACT BASIS

Name of the post: Account Assistant

[Affix recent
passport size
colour
photograph]

1	Name (in capital letters)	
2	Father / Husband Name	
3	Gender	Male / Female / Transgender
4	Date of birth (with proof)	
5	Age	
6	Community	
7	Educational Qualification (with certificate & Mark sheets)	
8	Aadhaar No	
9	Are you a person belonging to Special Category? Differently abled person / Destitute Women / Widow / Ex-Service Men [mention Yes / No]	
10	Contact Phone No	
11	Mail ID	
12	Add Previous experience if any	
13	Permanent Address	
14	Present Address	

I attest that the information stated is true to the best of my knowledge.

Signature with Date

Place:

Date:

Note:

Applicant should submit the application with recently taken passport size photo and self-attested Xerox copies of all the above mentioned documents.

மாவட்ட நலவாழ்வு சங்கம், தாத்துக்குடி மாவட்டம்			
ஒப்பந்த வாகன துலக்குநர் பணியிடத்திற்கான விண்ணப்பப் படிவம்			
1	விண்ணப்பத்தாரர் பெயர் (தமிழில்)		Passport Size Photo
2	விண்ணப்பத்தாரர் பெயர் (ஆங்கிலத்தில்)		
3	தகப்பனார்/கணவர் பெயர்		
4	தற்காலிக முகவரி		
5	நிரந்தர முகவரி (முகவரி உறுதிப்படுத்துவதற்கு ஏதாவது ஒரு அத்தாட்சி சான்று இணைக்கப்பட வேண்டும்)		
6	பிறந்த தேதி/வயது		
7	சாதி/மதம்		
8	தாய்மொழி/ தமிழில் தேர்ச்சி		
9	அலைபேசி எண்/ மின்னஞ்சல்		
10	கல்வித் தகுதி விவரம்: 8-ஆம் வகுப்பு தேர்ச்சி		
11	முன்னுரிமை ஏதும் இருப்பின் அதன் விவரம்		
12	முன் அனுபவம் இருப்பின் அதன் விவரம்		

நாள்:

விண்ணப்பதாரர் கையொப்பம்

இணைக்கப்பட வேண்டிய சான்றுகளின் நகல்கள்:

1. கல்வித்தகுதி சான்று
2. முகவரிக்கான ஆதாரம் (ஆதார் கார்டு அல்லது இருப்பிட சான்று)
3. முன் அனுபவ சான்று
4. முன்னுரிமை இருப்பின் அதற்கான சான்று. (மாற்று திறனாளியாக இருப்பின் வட்டார மருத்துவ அலுவலர்/மாவட்ட மற்றும் தாலுகா தலைமை மருத்துவமனையில் தலைமை மருத்துவ அலுவலரிடமிருந்து இயலாமையின் சதவீதத்துடன் ஒதுக்கப்பட்ட கடமைகளை நிறைவேற்றுவதற்கு போதுமான தகுதி உள்ளவர் என்பதற்கான சான்று)

மாவட்ட நலவாழ்வு சங்கம், தூத்துக்குடி மாவட்டம்			
ஒப்பந்த பாதுகாவலர் பணியிடத்திற்கான விண்ணப்பப் படிவம்			
1	விண்ணப்பத்தாரர் பெயர் (தமிழில்)		Passport Size Photo
2	விண்ணப்பத்தாரர் பெயர் (ஆங்கிலத்தில்)		
3	தகப்பனார்/கணவர் பெயர்		
4	தற்காலிக முகவரி		
5	நிரந்தர முகவரி (முகவரி உறுதிப்படுத்துவதற்கு ஏதாவது ஒரு அத்தாட்சி சான்று இணைக்கப்பட வேண்டும்)		
6	பிறந்த தேதி/வயது		
7	சாதி/மதம்		
8	தாய்மொழி/ தமிழில் தேர்ச்சி		
9	அலைபேசி எண்/ மின்னஞ்சல்		
10	கல்வித் தகுதி விவரம்: 8-ஆம் வகுப்பு தேர்ச்சி		
11	முன்னுரிமை ஏதும் இருப்பின் அதன் விவரம்		
12	முன் அனுபவம் இருப்பின் அதன் விவரம்		

நாள்:

விண்ணப்பதாரர் கையொப்பம்

இணைக்கப்பட வேண்டிய சான்றுகளின் நகல்கள்:

1. கல்வித்தகுதி சான்று
2. முகவரிக்கான ஆதாரம் (ஆதார் கார்டு அல்லது இருப்பிட சான்று)
3. முன் அனுபவ சான்று
4. முன்னுரிமை இருப்பின் அதற்கான சான்று. (மாற்று திறனாளியாக இருப்பின் வட்டார மருத்துவ அலுவலர்/மாவட்ட மற்றும் தாலுகா தலைமை மருத்துவமனையில் தலைமை மருத்துவ அலுவலரிடமிருந்து இயலாமையின் சதவீதத்துடன் ஒதுக்கப்பட்ட கடமைகளை நிறைவேற்றுவதற்கு போதுமான தகுதி உள்ளவர் என்பதற்கான சான்று)

**DISTRICT HEALTH SOCIETY – THOOTHUKUDI DISTRICT
APPLICATION FOR THE POST OCCUPATIONAL THERAPIST
CONTRACT BASIS**

Name of the post: Occupational Therapist

[Affix recent
passport size
colour
photograph]

1	Name (in capital letters)	
2	Father / Husband Name	
3	Gender	Male / Female / Transgender
4	Date of birth (with proof)	
5	Age	
6	Community	
7	Educational Qualification (with certificate & Mark sheets)	
8	Aadhaar No	
9	Are you a person belonging to Special Category? Differently abled person / Destitute Women / Widow / Ex-Service Men [mention Yes / No]	
10	Contact Phone No	
11	Mail ID	
12	Add Previous experience if any	
13	Permanent Address	
14	Present Address	

I attest that the information stated is true to the best of my knowledge.

Signature with Date

Place:

Date:

Note:

Applicant should submit the application with recently taken passport size photo and self-attested Xerox copies of all the above mentioned documents.